EPSOM PROPERTIES LIMITED

CIN: L24231TN1987PLC014084

Reg Office: Old No. 249, New No. 339, Safi House, 2nd Floor, Anna Salai, Teynampet,

Chennai Tamil Nadu, India-600006 Telephone: 91-4466805560

Email: epsomproperties@gmail.com web: www.epsom.in

04.02.2025

To
The Manager
Listing Department
BSE Limited
PJ Towers, Dalal Street, Fort
Mumbai – 400 001

Dear Sir,

<u>Sub: Newspaper Advertisement of unaudited Financial Results of the Company for the third quarter ended December 31, 2024</u>

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed the copy of newspaper advertisement of the financial results of the Company for the third quarter ended December 31, 2024 published in Trinity Mirror, English Newspaper and Makkal Kural, Tamil Newspaper on February 01, 2025.

Kindly take the same on record.

Thanking you

Yours faithfully For Epsom Properties Limited

SANGA Digitally signed by TEJASWI SANGA TEJASWI

Sanga Tejaswi

Whole Time Director and CFO

DIN: 08784189

Encl. as above

இ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா

விழுப்புரம், எல்லிஸ் சத்திரம் கல்லூரி வளாகம், இ எஸ் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இனைந்து நடத்தும் தமிழ்நாடு நான் முதல்வன் மேம்பாட்டு _ . நடைபெற்றது**.**

பள்ளி படிப்பினை முடிதவர்களுக்கு தமிழக அரசால் அங்கிகரிக்கபட்ட உதவித்தொகையுடன் கூடிய மூன்று மாத கால இலவச பயிற்சி வகுப்புகள் எலக்ட்ரிக்கல் ஜூனியர் டெக்னீஷியன், இரு சக்கர வாகனம் தொழில்நுட்ப பழுதுபார்க்கும் வல்லுநர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பயிற்சி வகுப்புகள் துவக்கவிழா நடைபெற்றது.

இஎஸ்எஸ்கே விழாவை தாளாளர் கல்வி நிறுவனங்களின் செந்தில்குமா

பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

முழுதும் ஆட்டத்திலேயே இருந்தது.

தெற்கு ரெயிவே மஸ்தூர் யூனியன் தலைவர் ராஜா

சட்டையில் ஆடை – அலங்காரத்தோடு ஆடிய சிறுமிகளுக்கு கொஞ்சமும் சபைக் கூச்சம் இல்லை. கவனம்

மனசுக்குள்

அவர்கள்

50,000

25,000

5 000

10,000

5,000

கால்களில் சலங்கை ஏறவில்லையே தவிர – கைகள் காட்டிய முத்திரை – முகம் காட்டிய பாவத்தில்

இறங்கினார்கள். சிரித்த முகம் — மூவருக்கும் வசீகரம். ஆதீரா, ஆஷ்ரிதா, தன்மயி ஆகிய 3 சிறுமிகளின் பரதநாட்டியம் மணவிழாவுக்கு வந்திருந்தவர்களை

சுப்ரீம் ஓவர்சீஸ் எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்

(கலைப்பில் உள்ளது) பதிவு அலுவலகம்: 44/1, 16வது குறுக்கு, கே.ஆர். சாலை, ஜெயா நகர்

நொடித்தல் மற்றும் திவால்நிலைச் சட்டம், 2016ன் கீழ், கார்ப்பரேட் கடனாளியான M/s. சுப்ரீம் ஓவர்சீஸ் எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான, CIN:U19111KA1998PTC024166 சொத்துக்கள் கலைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கலைப்பு அலுவலரால் இந்த அறிவிப்பில் உள்ள விதிமுறைகள் மற்றும் விரிவான செயல்முறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற விதிமுறைகளின்படி விறபணை செய்யப்பட உள்ளது. சொத்துக்களின் விற்பனை கீழே கையொப்பமிட்டவரால் https://ncitauction.auctiontiger.net என்ற

தொழிற்சாலை மற்றும் தோல் தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் (ஆம்பூர் தொழிற்சாலையில் உள்ளது)

15,22,500

2,02,500

1,65,00,000

1.87.50.000

வின்னணு ஏலத்தின் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு: 1) மின்ஏலம் 01.03.2025 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

மின்னம் 0.103.2025 அன்று பிற்பல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது.
தட்டமிடப்பட்டுள்ளது.
தோல்வியுற்ற ஏலங்களான EMD மற்றும் பங்கேர்பு கட்டணம் திரும்பப் வழங்கப்படும்.
குறிப்பிட்ட காலக்கிறைவின்படி, சம்பந்தப்பட்ட தொகுப்பிற்கு பரிந்துணைக்கப்பட்ட EMD செலுத்தப்பட்டால் மட்டுமே எலம், அறுவத்கப்படும், மிற்றும் பிற பொருந்தக்கூடிய கட்டணங்கள் தினஸ்டி மற்றும் பிற பொருந்தக்கூடிய கட்டணங்கள் தினஸ்டி மற்றும் பிற பொருந்தக்கூடிய கட்டணங்கள் கிதலும் இருந்துக்கு வெற்றில் விறிடம் கீத்தும் இருந்தல், பெற்றி பெற்ற ஏலதார்களால் கூடுதலாக செலுத்த வேண்டும், வீத்தும் இருந்த கூடிய கட்டணங்கள் சேத்தும் இருந்த அடிக்கிக்கப்பட்ட சேவை வழங்குநாளன M/s இ-ப்போக்கொயர்பெண்ட் டெக்னாலஜின் லிமிடெட் (ஆக்ஷன் டைசர்) முலம் "எங்கே எப்படி இதிக்கிறதே அப்படியே சடி", என்ன உள் மேறும் நிறும் சந்ததிக மாற்றும் இல்லசாகல் "உள்ளது உள்ளபடி" என்ற அடிப்படையில் மின்னனு எலம் நடத்தப்படும். செலத்துக்களின் விவரங்கள், ஆன்லைன் வின்னணு எல எலப் படியம், உறுதிமோழி மற்றும் ஒப்பந்தப் படியம், ஆன்லைன் ஏல விற்பணையின் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய முழுமையான மின்லை செயல்முறை அவணம் இணையதாம்: https://nclauction.auctiontiegr.net. விக்கைக்கிறது. தொடர்ப்குற் திருக்குவர் 91- 9722778828/6531896834/ 979 6813 6855/583 மின்னைஞ்சல் நம்மைட்டும் இருக்குவரும் புறைப்பு அறைவலிடம் இருக்கு பெறலாம்.

1.50 லட்சம்

2500

22,000

17,000

16,50,000

19,00,000

18/02/25 முதல் 24/02/2025 வரை

27/02/2025 அன்று மாலை 5.00 மணி

15/02/2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அல்லது அதற்கு முக

பு பணி எல்லிர் கலைப்பு அலுவலர் IP Reg. No: IBBI/IPA-002/IP-N00306/2017-18/10864

எப்சம் புராபர்டீஸ் லிமிடெட்

CIN: L24231TN1987PLC014084

Telephone: 91-4443021233 Email: epsomproperties@gmail.com web:www.epsom.in

பதிவு அலுவலகம்: பழைய எண். 249, புதிய எண். 339, சபி ஹவுஸ், 2வது மாடி, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600006, தமிழ்நாடு, இந்தியா

31.12.2024-ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

31.12.2024

முடிந்த நடப்

0.00

-4.18

745.28

-873.93

ஸ்ரீதரின் சகோதரியின் மகன் கிருஷ்ணனின் திருமணம் விமாசையாக சென்னையில் நடைபெற்றது. அவா், குடும்பத்தோடு சென்று மணமக்கள் கிருஷ்ணன் -பிரியங்காவை வாழ்த்தினார். வரவேற்பு நிகழ்ச்சியில் பேத்திகள் ஆதீரா, ஆஷ்ரிதா, தன்மயி ஆகியோரின்

கல்யாண

பட்டுப்பாவாடை

அரங்கிலிருந்தவர்களின்

ரசித்துப் பார்க்க வைத்தது

Steel Rotary Mat Drum- Center

Shaft, Gear[°]teeth Arrangement, Dry Motor - 30Hp with Gear Box

Plates 8mm thick for Hydrauli 2500 Press / Wooden Cupboard

ize 5x5 / Cutting Machine

A.4 Polishing Machine (Satilux Italy

EOI சமர்ப்பிக்கும் கடைசி தேதி

த்கு திவாய்ந்த / தகுதியுள்ள ஏலதாரர்கள் பற்றிய தகவல் தேதி

கலைப்பு அலுவலர் நிர்ணயித்த தேதியில் சொத்துக்களை ஆய்வு செய்தல்,

EMD ஐ அனுப்புவதற்கான கடைசி தேதி

செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்

(விலக்கு அயிட்டங்களுக்கு பின்)

பேலன்ஷீட்டில் குறிப்பிட்டுள்ளபடி

ஒரு பங்கு சம்பாக்கியம்

(ஒவ்வொன்றும் ரூ.10/–

1. அடிப்படை

2. டைலூட்டப

(வரி மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு முன்)

வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம் (நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு

மின்னணு ஏலத் தேதி

Overhead holding Conve

RO Plant - Rochem



வீட்டில் 'களை கட்டிய' 3 சிறுமிகள்!

பேசுகையில், தமிழக முதல்வர் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத இந்த சிறப்பான திட்டத்தை அறிமுக படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

இ எஸ் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார் இ எஸ் கலை அறிவியல் கல்லூரி முதலவர் பேசுகையில், பள்ளி முாளிகான் படிப்பை முடித்தவேலைவாய்ப்பில்லா

காலில் சலங்கை கட்டவில்லை;

மாணவர்களுக்கு இது பயனளிக்கும் என்று எடுத்து கூறினார். இந்த நிகழ்சசியில் கலைமதி டீன் ஆராய்ச்சி மற்றும் முனைவர் வேல்முருகன் துணை முதல்வர் இ எஸ் கலை அறிவியல் கல்லூரி கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் புதிதாக திறன் மேம்பாட்டு பயிற்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் கலந்து



சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 39வது ஆண்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மத்திய அரசின் பாதுகாப்பு கணக்குத்துறையின் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் வழங்கினார். நிகழ்ச்சியை பள்ளியின் நிறுவனர் மீனா முத்தையா கண்டுகளித்தார். அருகில் மாணவர்கள் உள்ளனர்.

கெம்பேப் ஆல்கலீஸ் லிமிடெட்

தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கை சுருக்கம்

பதிவு அலுவலகம்: டீம் ஹவுஸ், ஜிஎஸ்டி சாலை, வண்டலூர், சென்னை 600 048 Website: www.chemfabalkalis.com Email: chemfabalkalis@drraoholdings.com Phone No: +91 44 22750323 Fax No: +9144 22750860 31 டிசம்பர், 2024ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத

		தனியானது			ஒருங்கிணைந்தது			
வ எண்	លិលព្រធនត់ា	முடிந்த 3 மாதங்கள் 31/12/2024	முடிந்த நடப்பு காலம் 31/12/2024	கடந்தாண்டில் முடிந்த இதே 3 மாதங்கள் 31/12/2023	முடிந்த 3 மாதங்கள் 31/12/2024	முடிந்த நடப்பு காலம் 31/12/2024	கடந்தாண்டில் முடிந்த இதே 3 மாதங்கள் 31/12/2023	
1.	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	7,920.54	23,424.46	8,633.02	8,362.28	24,205.01	8,633.02	
2.	காலத்திற்கான நிகர லாபம் (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	576.40	1,607.89	1,181.12	364.19	704.29	1,082.88	
3.	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	576.40	1,607.89	1,181.12	364.19	704.29	1,082.88	
4.	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	401.76	1,129.37	816.48	188.48	224.61	710.45	
5.	காலத்திற்கான பொத்த ஒருங்கிணைந்த வருமானம் (காலத்திற்கான லாபம் (வரிக்கு பின்) மற்றும் இதர ஒருங்கிணைந்த வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)	404.65	1,144.33	800.77	191.37	239.57	694.74	
6.	தம் ஒருங்கணைந்த வருமானம் (வாக்கு பண்) உள்ளடக்கம்து) சம்பங்கு மூலதனம்	1,428.66	1,428.66	1,422.66	1,428.66	1,428.66	1,422.66	
7.	நடப்பு ஆண்டு தணிக்கையான இருப்பு நிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள இதர ஈக்விட்டி	-		-,				
8.	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10)							
	1. அடிப்படை (ரூ.)	2.81	7.91	5.74	1.32	1.57	5.00	
	2. டைலூட்டட் (ரூ.)	2.79	7.85	5.69	1.31	1.56	4.95	

செயி (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) கட்டுப்பாடுகள் 2015, கட்டுப்பாடு 33–ன் கீழ் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ–ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனியான மற்றும் ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ளம் (www.bseindia.com) மற்றும் என்எஸ்இ இணையதளம் (www.nseindia.com) மற்றும் ருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் பிஎஸ்இ இனை bபெனியின் இணையதளம் (www.chemfabalkalis.com)—ல் உள்ளது.

கெம்பேப் ஆல்கலீஸ் லிமிடெட்டுக்காக

Din No : 00127809

தேதி: 30 ஜனவரி 2025



ழ் மணக்குள விநாயகர் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண் பயிற்சி முகாம்

விழுப்புரம், ஜன. 31– ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் செயல்படும் வேளாண் அறிவியல் கல்லூரியில் பயிலும் இளைநிலை இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி முகாம் ஏம்பலம் கிராமத்தில் 25 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

முகாமின் ஒரு பகுதியாக கிராமத்தில் ஏம்பலம் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் மாணவிகள் வேளாண் அலுவலர் தினகரன் தலைமையில் காளான் வளர்ப்பு படிநிலைகள், அதன் நன்மைகள் மற்றும் சந் தைப்படுத்து தல் விளக்கினர். குறித்தும் தொடர்ச்சியாக அதன் ഗ്രത്തുപ്പെടുന്ന് ചിച്ചെടുന്നിക്ക് மற்றும் சுய உதவிக் குழு பெண்களுக்கு காளான் வளர்ப்பின் செய்முறை விளக்கம் மற்றும் மத்திய அரசின் திட்டத்தைப் பற்றியும் விளக்கினர். இந் நி க ழ் ச் சி யி ல்

ன்பது மாதங்க

31.03.2024 அன்ற

காலத்திற்கான இன்று வரையிலான புள்ளிவிவரங்கள்

0.00

-37.93

-37.93

-37.93

-37.93

745.28

-836.00

-0.051

-0.051

31.12.2024

மாதங்கள்

தணிக்கை

0.00

-18.54

-18.54

-18.54

-18.54

745.28

-873.93

விநாயகா அக்ரி கிளினிக் உரிமையாளர் காசிநாதன், காளான் வளர்ப்பின் சந்தேகங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாணவிகள் ஆர்.ஹரிணி, ஆர். ஆர்.ஹரிணி, ஹேமா, ஹிமயாவதி, கனிதா, கவிதாஞ்சலி, காவியா, கே.கீர்த்திகா, டி.கீர்த்திகா, ஏ.கோகிலா ஸ்ரீ, குமுதனி ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

வேளாண் அலுவலர் தினகரன், துணை அலுவலர் வேளாண் கிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப மேலாளர் மருத்துவர் செல்வமுத்து அறிவுறுத்தல்படி, திட்ட ஒருங்கி ணைப்பாளர் டாக்டர் ராவ் கெலுஸ்கர் மற்றும் திட்ட அலுவலர் செந்தில் குமார் மேற்பார் வையில்

நடைபெற்றது.



கோரமண்டல் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட்

CIN No: L74910TN1947PLC000343

Email: general@cec.coromandel-group.com Website: www.coromandelengg.com

31 டிசம்பர் 2024 முடிவடைந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கைகளின் சாராம்சம்.

₹							
	ஷாலாண்டு முடிவு			31 டிசம்பர் வண ஆண்டிக	முடிவடைந்த ஆண்டு		
விபரங்கள்	31 டிசம்பர் 2024	30 செப்டம்பர் 2024	31 டிசம்பர் 2023	31 டிசம்பர் 2024	31 டிசம்பர் 2023	31 மார்ச் 2024	
செயல்பாடுகளின் மொத்த வருமானம்	668.35	994.05	2162.91	2,422.5	7258.027	9,663.81	
நீகர லாபம் / (நஷ்டம்) காலத்தீற்கு (வரிக்கு முன், விதீவிலக்கானது மற்றும்/அல்லது அசாதாரண வகைகள்)	54.24	(118.28)	(73.704)	(399.69)	(361.517)	(383.10)	
நிகர லாபம் / (நஷ்டம்) காலத்திற்கு வரிக்கு முன், (அசாதாரண விதீவிலகிற்குப் பின் மற்றும்/அல்லது அசாதாரண வகைகள்)	54.24	(118.28)	(73.704)	(399.69)	(340.307)	(361.89)	
நிகர லாபம் / (நஷ்டம்) காலத்திற்கு வரிக்கு பின், (அசாதாரண விதீவிலகிற்குப் பின் மற்றும்/அல்லது அசாதாரண வகைகள்)	67.24	11.13	(106.76)	(237.77)	(423.558)	(439.74)	
காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் [காலத்திற்கான வருமானம் உள்ளடக்கிய லாபம் (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்)]	67.24	11.13	(106.76)	(305.01)	(423.558)	(439.74)	
செலுத்தப்பட்ட சம்பங்கு மூலதனம் (முக மதிப்பு ஒரு பங்கிற்கு ரூ.1O)	3,323.36	3,323.36	3,323.36	3,323.36	3,323.36	3,323.36	
காட்டப்பட்டுள்ளபடி இருப்புக்கள் (மறுமதிப்பீட்டு கையிருப்பு தவிற்). முந்தைய ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பில்.						(2,975.90)	
பங்கு விக்த ஈட்டுத்தொகை ஒரு பங்கிற்கு ₹10) (தொடர்வதற்கு மற்றும் தொடராத செயல்பாடுகள்)							
அடிப்படை: (₹)	0.20	0.03	(0.32)	(0.72)	(1.27)	(1.32)	
குறைமதிப்பு: (₹)	0.20	0.03	(0.32)	(0.72)	(1.27)	(1.32)	

l. மேற்காணும் முடிவுகள் ஜனவரி 31, 25 அன்று நடைபெற்ற தணிக்கைக் குழு கூட்டத்தில் சீராய்வு செய்யப்பட்டு, அன்று நடைபெற்ற இயக்குனர்கள் கு*ழ*ுகூட்டத்தில்

2. மேற்கண்டவை, SEBI (யட்டியலிடுதல் மற்றும் தகவல் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015ன் விதி 33 கீழ் பங்கு பரிவர்த்தனை மையத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 31 டிசம்பர் 2024-க்கு முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளின் சுருக்கமான வடிவம் ஆகும். நிதி முடிவுகளின் முழு வடிவம் பங்கு பரிவர்த்தனை மையத்தின் இணையதளத்தில் (www.bseindia.com) மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் (https://www.coromandelengg.com/) கிடைக்கின்றது இதனை QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அணுகலாம்.

இடம் : சென்னை தேதீ : 31 ஜனவரி, 2025



G V மணிமாறன் தலைவர் & நிர்வாக இயக்குனர்

DIN: 09707546

RPAD மேன்மைமிகு மாவட்ட நீதிமன்றம், விழுப்புரம் G.O.P.No. 86/2024 . E. பட்டு, த/பெ. ஏழுமலை

(மைனர் திருவரசனுக்காக)

...எதிர்மனுதாரா பொது அறிவிப்பு

மேற்படி மனுதாரரின் மைனர் மகன் திருவரசன் மனுச்சொத்தை அவருடைய ண்டி விற்பனைச் செய்ய அனுமதி அவர்களின் மனுசங்சாததை அவருண்டை நலனுக்காக வேண்டி விற்பனைச் செய்ய அனுமதி கோரி, மேற்படி நீதிமன்றத்தில் மேற்படி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். அது சம்மந்தமாக திண்டிவனம் தாலுக்கா, ஆலகிராமம் குளக்கரை தெருவில் (கிழக்கு) நெ. 13ல் வசிக்கும் திரு. கண்ணன் மனைவி திருமதி, தவமணி என்பவருக்கு மனு சொத்து குறித்து, 16.07.2020ல் ரூ.81,000/ க்கு விற்கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளார். மடி மனுவின் மீது வாய்தா 26.02.2025 தேதியில் வைக்கப்பட்டுள்ளகு. வைக்கப்பட்டுள்ளது. மேற்படி மனு பாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின், அவ நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ மேற்படி நீதிமன்றத்தில் மடி 26.02.2025 ல் ஆஜராகி அவர்களது ஆட்சேபனையை தெரிவித்துக் _____ ந்தும்மாற்றதுல் மடி 20.U2.2U25 ல் ஆஜராகி அவர்களது ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ளலாம் என்று இதன் மூலம் மனுதாரர் தெரிவித்துக் கொள்கிறார். சொக்கு விபாம்

திண்டிவனம் ரிடி மயிலம் சப்டி, ஆலகிராமம் பஞ்சாயத்து ஆலகிராமம் கிரமத்தில் அயிட்டம் 1: நத்தம் புதிய சாவே எண். 156 / 3 க்கு பழைய சாவே எண். 191/3 ஏக்கர் 42.76 செண்டில் கோலக்காா கெருவில் கீம்கண்ட வாடையில் வீதிக்கு (கிழக்கு) அடி பொதுநாராசத்திற்கு (வடக்கு சுந்தரமூர்த்தி வகையறா மனைக்கு(தெற்கு) குமார் கிரைய மனைக்கு (மேற்கு) இதன் மத்தியில் கி.மே. இருபுறமும் 27 அடி. தெ.வ. இருபுறமும் 18 அடி ஆக விஸ்தீரணம் 351 சதுர அடி. 32.609 சதுர மீட்டர் அளவுள்ள காலி மனை. இதில் வீடு இல்லை. மற்றும் அயிட்டம் 2: நத்தம் புதிய சர்வே எண். 156 / 3 க்கு மைய சர்வே எண். 191/2

ரக்கர் 42.76 செண்டில் கோலக்கார தெருவில் கீழ்கண்ட வாடையில் 8 அடி பொதுநாராசத்திற்கு (வடக்கு) குமார் கிரைய மனைக்கு (மேற்கு 8 சுந்தரமூர்த்தி வகையறா மனைக்க கிழக்கு) சுந்தரமூரத்தி வகையறா மனைக்கு (தெற்கு) இதன் மத்தியில் கி.மே.இருபுறமும் 27 அடி. தெ.வ.இருபுறமும் 18 அடி. ஆக விஸ்தீரனம் 328 சதுர அடி. 20.10 சதுர மீட்டர் அளவுள்ள காலி மனை. இதில் வீடு இல்லை. இவைகளுக்க நத்தம் சப்டிவிஷன்படி புதிய சர்வே எண். 485 , 8 ல் சம்மந்தம். இவைகள் மேற்படி விற்கிரைய உடன்படிக்கை பத்திரத்திற்கு உட்பட்டது.

S. Murali, Advocate



எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் பதிவு அலுவலகம்: 4வது மாடி, ஸ்பென்ஸர் ப்ளாசா, ஃபேஸ் 2, 769, மவுண்ட் ரோடு, அண்ணாசாலை, சென்னை-600002 CIN: L65191TN1993PLC025280 | Ph: 044 4299 5000 | www.equitasbank.com



டிசம்பா் 31, 2024 வரை முடிவடைந்த மூன்று மாதங்கள் மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்

				(
	முடிவடைந்த காலாண்டு				முடிவடைந்த வருடம்		
விபரங்கள்	டி சம்பர் 31, 2024	செப்டம்பர் 30, 2024	டி சம்பர் 31, 2023	டிசம்பர் 31, 2024	டிசம்பர் 31, 2023	மார்ச் 31, 2024	
	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்பட்டது	
செயலாக்கங்களிருந்து மொத்த வருமானம்	185,033.92	179,380.22	163,427.20	535,379.84	459,996.59	628,507.40	
இக்காலம் / ஆண்டுக்குரிய நிகர இலாபம் வரிக்கு முன்	8,974.05	2,005.97	27,592.59	14,556.10	79,497.13	106,312.47	
வகைகளுக்குப் பின்	8,974.05	2,005.97	27,592.59	14,556.10	79,497.13	106,312.47	
வழக்கத்திற்கு மாறான/அசாதாரண வகைகளுக்குப் பின்	6,630.24	1,288.25	20,200.08	10,494.22	59,133.94	79,896.02	
((இலாபம் / (நட்டம்) உள்ளடக்கியது (வரிக்கு பின்) மற்ற இதர விரிவான வருமானம் (வரிக்குபின்))	குறிப்பு (ii) பார்க்கவும்	குறிப்பு (ii) பார்க்கவும்	குறிப்பு (ii) பார்க்கவும்	குறிப்பு (ii) பார்க்கவும்	குறிப்பு (ii) பார்க்கவும்	குறிப்பு (ii) பார்க்கவும்	
	113,932.15	113,849.73	113,145.27	113,932.15	113,145.27	113,488.73	
(சென்ற வருட இருப்பு நிலையின் படி)						483,381.46	
ஈட்டிய பங்கு (₹ 10) ஒன்றுக்கான வருவாய் (மூன்று மாதங்கள்/ ஒன்பது மாதங்கள், வருடாந்திரம் அல்ல)							
அடிப்படை (₹)	0.58	0.11	1.79	0.92	5.28	7.12	
குறைமதிப்பு (₹)	0.58	0.11	1.77	0.92	5,20	7.01	
	செயலாக்கங்களிருந்து மொத்த வருமானம் இக்காலம் / ஆண்டுக்குரிய நிகர இலாபம் வரி, மற்றும் வழக்கத்திற்கு மாறான/அசாதாரண வகைகளுக்கு முன் இக்காலம் / ஆண்டுக்குரிய நிகர இலாபம் வரிக்கு முன் மற்றும் வழக்கத்திற்கு மாறான / அசாதாரண வகைகளுக்குப் பின் இக்காலம் / ஆண்டுக்குரிய நிகர இலாபம் வரி, வழக்கத்திற்கு மாறான/அசாதாரண வகைகளுக்குப் பின் இக்காலத்திற்குரிய மொத்த விரிவான வருமானம் (இலாபம் / நுட்டம்) உள்ளடக்கியது (வரிக்கு பின்) மற்ற இதர விரிவான வருமானம் (வரிக்குபின்)) செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் காப்புநிதிகள் மறுமதிப்பீட்டு காப்புநிதிகள் தவிர்த்து (சென்ற வருட இருப்பு நிலையின் படி) தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயலாக்கங்கள் ஈட்டிய பங்கு (₹ 10) ஒன்றுக்கான வருவாய் மூன்று மாதங்கள்/ ஒன்பது மாதங்கள், வருடாந்திரம் அல்ல)	விபரங்கள் விபரங்கள் 31, 2024 தனிக்கை செய்யப்படாதது கொலம் / ஆண்டுக்குரிய நிகர இலாடம் வரி, மற்றும் வழக்கத்திற்கு மாறான/அசாதாரண வகைகளுக்கு முன் இக்காலம் / ஆண்டுக்குரிய நிகர இலாடம் வரி, மற்றும் வழக்கத்திற்கு மாறான / அசாதாரண வகைகளுக்கு முன் மற்றும் வழக்கத்திற்கு மாறான / அசாதாரண வகைகளுக்குப் பின் இக்காலம் / ஆண்டுக்குரிய நிகர இலாடம் வரி, வழக்கத்திற்கு மாறான/அசாதாரண வகைகளுக்குப் பின் இக்காலத்திற்கு மாறான/அசாதாரண வகைகளுக்குப் பின் இக்காலத்திற்கு ரிய மொத்த விரிவான வருமானம் (இலாடம் / நட்டப்) உள்ளடக்கியது (வரிக்கு பின்) மற்ற இதர விரிவான வருமானம் (வரிக்குபின்)) தெர விரிவான வருமானம் (வரிக்குபின்)) செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் காப்புநிதிகள் மறுமதிப்பீட்டு காப்புநிதிகள் தவிர்த்து (சென்ற வருட இருப்பு நிறைதப்பட்ட செயலாக்கங்கள் ஈட்டிய பங்கு (₹ 10) ஒன்றுக்கான வருவாய் (மூன்று மாதங்கள்/ ஒன்பது மாதங்கள், வருடாந்திரம் அல்ல) அடிப்படை (₹) 0.58	விபரங்கள் டி. முற்பர் இசப்டம்பர் 31, 2024 30, 2024 தணிக்கை செய்யப்படாதது தணிக்கை செய்யப்படாதது தணிக்கை செய்யப்படாதது இணிக்கை செய்யப்படாதது இணிக்கை செய்யப்படாதது 30, 2024 தணிக்கை செய்யப்படாதது 30, 2024 தணிக்கை செய்யப்படாதது 30, 2024 30, 2024 30, 2024 30, 2024 30, 2024 30, 2024 30, 2024 30, 2025 30, 30, 30, 30, 30, 30, 30, 30, 30, 30,	விபரங்கள் புக்கம் இசப்டம் பர் 31, 2024 30, 2024 31, 2023 தணிக்கை செய்யப்படாதது தணிக்கை செய்யப்படாதது செய்யப்படாத்து செய்யப்படாத்து செய்யப்படாதது செய்யப்படாதது செய்யப்படாத்து செய்யப்படாத்து செய்யப்படாதது செய்யப்படாதது செய்யப்படாத்து செய்யப்படாத்து செய்யப்படாதது செய்யப்படாதது செய்யப்படாத்து செய்யப்படாதது செய்யப்படாத்து செய்யப்படாதது செய்யப்படாத்து செய்யப்படாதது செய்யப்படாதது செய்யப்படாத்து சிய்யப்படாதது செய்யப்படாத்து சிய்யப்படாத்து செய்யப்படாத்து சிய்யப்படாத்து செய்யப்படாத்து சிய்யப்படாத்து சிய்யப்படாத்து சிய்யப்படாதது செய்யப்படாத்து சிய்யப்படாத்து சிய்யப்படாத்து செய்யப்படாத்து சிய்யப்படாத்து சிய்யப்பட்கு சிய்யப்படாத்து சிய்யப்பட்கு சிய்யப்படாத்து சிய்யப்படாத்து சிய்யப்படாத்து சிய்யப்பட்	விபரங்கள் புசும்பர் 31, 2024 31, 2023 31, 2023 31, 2024 31, 2023 31, 2024 31, 202	பிபரங்கள் பிறும் பிபரங்கள் பிபரங்கள் பிறும் பிறிம்	

குறிப்பு: (l) மேற்குறிப்படப்பட்டவைகள் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015–ன், விதி 33, விதி 52 மற்றும் விதி 63(2)–ன் படி பங்கு வர்த்தக நிறுவனத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மாதங்கள் / ஒன்பது மாதங்களுக்கான தாக்கல் செய்யப்பட்ட முழுவடிவிலான நிதிநிலை முடிவுகளின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும். மூன்று மாதங்கள் / ஒன்பது மாதங்களுக்கான தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் முழு படிவமும் வங்கியின் www.equitasbank.com என்ற இணையதளத்திலும், பங்குவர்த்தக நிறுவனத்தின் www.nseindia.com & www.bseindia.com என்ற இணையதளங்களிலும்

(ii) இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் மற்றும் இதர வருமான விபரங்கள் வங்கிற்கு IndAS இதுவரை பொருந்தாததால் தெரிவிக்கப்படவில்லை.

இடம் : சென்னை தேதி : ஜனவரி 31, 2025

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்காக sd. வாசுதேவன் PN, நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி

நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் மறுபரிசீலனை செய்யப்பட்டு ஜனவரி 31, 2025—ல் நடந்த கம்பெனியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133—ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட கம்பெனிகள் (இந்திய கணக்கியல் தரநிலைகள்) விதிகள், 2015 –ன் கீழ் இந்திய கணக்கியல் தரநிலைகளின்படி (*இந்த் ஏஎஸ்*) கம்பெனியின் நிதிநிலை முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. செபி (பட்டியல் மற்றும் வெளியீட்டு தேவைகள்) கட்டுப்பாடுகள் 2015, கட்டுப்பாடு 33—ன்

கீழ் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் விவரங்களின் சுருக்கம் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலாண்டு/ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழு வடிவம் பிஎஸ்இ இணைய தளம் மற்றும் கம்பெனியின் இணையதளம் www.epsom.in–ல்

எப்சம் புராபர்டீஸ் லிமிடெட்டிற்காக சங்க தேத முழுநேர இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி DIN: 08784189

In a major announce-

ment, Finance Minister

Nirmala Sitharaman on

Saturday said the gov-

ernment will introduce

a new Income Tax Bill

The new Income Tax

Code will be announced

next week, and the I-T

Department will "trust

first, scrutinise later",

the Finance Minister said

Finance Minister Nir-

mala Sitharaman, in her

Budget speech today, pro-

posed to form a Makhana

Board in the state of

Makhana or foxnuts, a

nutritious food, is widely

produced and consumed

in Bihar. Under One Dis-

trict One Product scheme,

Makhana producers have

benefited hugely. The

Makhana Research Center

has been given the status

of a national institution,

with Makhanas having

In her initial remark

today, Sitharaman said her

government's focus would

be on Garib, Youth, An-

"Our economy is the

Mew Delhi, Feb 1:

Union Finance Minister

Nirmala Sitharaman has

nadata and Nari.

also received a GI tag.

next week.

get 2025-26.

Tax booster for middle class: No income tax payable on income up to Rs. 12 lakh

In a big boost to the Indian middle class, Finance Minister Nirmala Sitharaman on Saturday announced that there will be no income tax payable for incomes up to Rs 12 lakh, and Rs 12.75 lakh for salaried taxpayers (including standard deduction).

In the new tax regime, the revised tax rate structure is Rs 0-4 lakh (zero tax), Rs 4-8 lakh (5 per cent), Rs 8-12 lakh (10 per cent), Rs 12-16 lakh (15 per cent), Rs 16-20 lakh (20 per cent), Rs 20-24

New Delhi, Feb 1: lakh (25 per cent), and above Rs 24 lakh (30 per cent).

> "The new tax structure would substantially reduce tax for the middle class," announced FM

Presenting the Union Budget 2025-26, FM Sitharaman said that the tax deduction at source (TDS) rates will be rationalised and the limit for tax deduction for senior citizens will be doubled to Rs 1

FM Sitharaman also proposed to extend the time limit to file the

updated return from two years to

The threshold to collect TDS on remittances under the Liberalised Remittance Scheme (LRS) would be increased to Rs 10 lakh from Rs 7 lakh and an annual limit of Rs 2.4 lakh for TDS on rent has been raised to Rs 6 lakh.

Delay for payment of TCS up to the due date would be decriminalised, according to the Finance Minister, adding that TCS on remittances, if a loan was taken for education, has been waived.

New Delhi, Feb 1: also announced that the FDI limit for the insurance sector will be raised to 100 per cent and the enhanced limit for the insurance sector is to be applicable to those that invest entire premium in the country.

> The government has, in the past, introduced faceless assessment, faster tax returns and five 'Vivad Se Vishwas' schemes.

FM proposes Makhana Board

while presenting the Bud-FM Sitharaman said during her Budget speech The Finance Minister that speedy approvals for

company mergers will be ensured and the scope of such norms to be expanded.

Centre to introduce new

Income Tax Bill next week

"The government has shown steadfast commitment to ease of doing business and we will develop modern, people friendly, trust-based regulatory framework," the Finance Minister mentioned.

The 'Export Promotion Mission' with sectorial and ministerial targets has also been launched.

"Digital public infra-

been reopened, she said.

The budget has also

structure for international trade will be set up for financing solutions and support will be provided for domestic manufacturing to join global supply chains," said the Finance Minister.

Jan Vishwas Bill 2.0 will be introduced to decriminalise over 100 provisions and an investment-friendly index of states will also be launched this year.

FM announces **TDS** reforms to benefit senior citizens

Finance Minister Nirmala Sitharaman, while tabling the Union Budget 2025 announced reforms related to tax deductions at source (TDS), and focused on senior citizens easing their financial woes.

Nirmala Sitharaman raised the annual limit for TDS on rent from Rs 2.40 lakh to Rs 6 lakh.

increasing the threshold from Rs 50,000 to Rs 1,00,000.

Sandeep Chilana, Managing Partner, CCLaw, said, "The increase in the TDS threshold for various payments is a welcome move to ease the compliance burden on smaller businesses and individuals."

"By raising the threshold for TDS on rental income, professional

New Delhi, Feb 1: the TDS for senior citizens and fees, and other such payments, the government aims to simplify tax filing for taxpayers with smaller incomes or fewer transactions. At the same time, the planned rationalisation of TDS rates—by streamlining various categories into fewer, more uniform slabs—will significantly reduce confusion and compliance complexity across different sectors,"

Rationalization of Customs tariffs of industrial goods

As part of rationalization of Customs tariffs of industrial goods, Budget proposes to; (i) Remove seven tariffs, (ii) apply appropriate cess to maintain effective duty incidence, and (iii) levy not more than one cess

As relief on import of Drugs/Medicines, 36 lifesaving drugs and medicines for treating cancer, rare diseases and chronic diseases have been fully exempted from Basic Customs Duty (BCD). Further, 37 medicines along with 13 new drugs and medicines under Patient Assistance Programmes have been

Customs Duty (BCD), if

Manufacturing and Value Addition, BCD on 25 critical minerals, that were not domestically available, were exempted in July 2024. The Budget 2025-26 fully exempts cobalt powder and waste, scrap of lithium-ion battery, Lead, Zinc and 12 more critical minerals. To promote domestic textile production, two more types of shuttle-less looms added to fully exempted textile machinery. Further, BCD on knitted fabrics covering nine tariff lines from "10% to 20%" reTo rectify inverted duty structure and promote "Make in India", BCD on Interactive Flat Panel Display (IFPD) increased

to 20% and on Open cells reduced to 5%. Further to promote manufacture of Open cells, BCD on parts of Open Cells stands

To boost manufacturing of Lithion-ion battery in the country, 35 additional capital goods for EV battery manufacturing, and 28 additional capital goods for mobile phone battery manufacturing added to the list of exempted capital goods. Union Budget 2025-26 also continues exemption

components, consumables or parts for ship building for another ten years. Budget also reduced BCD from 20% to 10% on Carrier Grade ethernet switches to make it at par with Non-Carrier Grade ethernet switches.

For export promotion, Budget 2025-26 facilitates exports of handicrafts, fully exempts BCD on Wet Blue leather for value addition and employment, reduce BCD from 30% to 5% on Frozen Fish Paste and reduce BCD from 15% to 5% on fish hydrolysate for manufacture of fish and shrimp feeds.

Union Minister of Finance and Corporate Affairs Smt. Nirmala Sitharaman said that Democracy, Demography and Demand are key pillars of Viksit will be in addition to the Bharat journey. She said expansion of the capacthat the middle class gives strength of India's growth and the Government has periodically hiked the 'Nil tax' slab in recognition to their contribution. She said the proposed new tax structure will substantially boost consumption, savings and investment, by putting more money in the hands of the middle class.

Our development track record of the past 10 vears and structural reforms have drawn global attention. Confidence in India's capability and potential has only grown in this period. We see the next five years as a unique opportunity to realize 'Sabka Vikas', stimulating balanced growth of all regions," she said.

fastest-growing among all

major global economies.

Besides, she announced that an urea plant will be set up in Assam to further augment urea supply.

The plant with annual capacity of 12.7 lakh metric tons to be set up at Namrup, Assam. Three dormant urea plants in the Eastern region had

emphasized increasing spending power for India's growing middle class. The finance minister said "Union Budget 2025-26 with an effort to a. Accelerate growth b. Secure inclusive development c. Invigorate society and industry d. Uplift household sentiment and e. Enhance spending on

While acknowledging ongoing geopolitical challenges that could slow global economic growth, the Finance Minister expressed confidence in India's strong economic foundation. The government's development poli-

lishment of the National

power of India's rising

middle class".

FM announces Greenfield airport in Bihar

ID cards for gig workers, UPI-linked

cies and structural reforms over the past decade have positioned India as the world's fastest-growing major economy. This has strengthened global confidence in India's potential, making the next five years crucial for achieving holistic development.

The Finance Minister highlighted the government's vision of 'Sabka Vikas' (Development for All), aiming for balanced growth across all regions. Under the leadership of Prime Minister Narendra Modi, the government aims to unlock India's full potential and enhance its global standing.

on BCD on raw materials. New Delhi, Feb 1: exempted from Basic kg, whichever is higher".

or surcharge.

supplied free to patients. To support Domestic

vised to "20% or Rs. 115

What gets Cheaper?, What gets costlier

Carrier Grade internet switches, 36 life-saving medicines exempted from basic customs duty, Scrap of lithium-ion battery, Lead, Zinc, and 12 more critical minerals, Frozen fish, Frozen Fish Paste (Surimi) - Customs duty will be reduced from 30% to 5%, Synthetic flavouring essences, Leather belts, Leather shoes Leather jackets, Marine products, Raw materials for manufacturing ships are exempt from basic customs duty for an additional 10 years, Cobalt products What's Costlier? Interactive flat panel display, Knitted fabrics

announced that Greenfield airports will be felicitated in Bihar in addition to the expansion of the capacity of the Patna Airport and a brownfield airport

Presenting the Union Budget, FM Sitharaman said, "Greenfield airports will be felicitated in Bihar to meet the future needs of the state. These a brownfield airport in She also highlighted the

ity of Patna airport and

Western Kosi Canal ERM project in the Mithilanchal region of Bihar. "Financial support

will be provided for the Western Kosi Canal ERM project benefitting a large number of farmers cultivating over 50,000 hectares of land in the Mithilanchal region of Bihar," she said.

The Finance Minister also announced the estabInstitute of Food Technology, Entrepreneurship and Management in Bihar to provide a strong fillip to food processing activities in the entire Eastern

region. Emphasizing the UDAN scheme, Sitharaman said that it has enabled 1.5 crore middleclass people to meet their aspiration for speedier travel. "The scheme has connected 88 ports, and airports and operationalized 619 routes."

she said while announcing

scheme. "Udaan has Inspired

a modified version of the

by that success, a modified Udaan scheme will be launched to enhance regional connectivity to 120 new destinations and carry four crore passengers in the next 10 years. The scheme will also support helipads and smaller airports in hilly aspirational and northeastern regional districts," FM

Modified UDAN Scheme to 120 new destinations announced

Finance Minister Nirmala Sitharaman, while presenting the Union Budget 2025-26, announced a Modified UDAN scheme aimed at enhancing regional connectivity by adding 120 new destinations and carrying 4 crore additional passengers over the next decade.

The scheme will focus on developing helipads

Finance Minister Nir-

mala Sitharaman on Satur-

day announced a National

Manufacturing Mission to

further boost the 'Make

In India' initiative across

industries, as the country

becomes a bright spot on

the global manufacturing

map.Presenting the Union

Budget 2025-26, the Fi-

nance Minister said that

the National Manufactur-

ing Mission would sup-

port clean tech, and build

an ecosystem for solar

cells, EV batteries, and

high voltage transmission

and smaller airports in hilly, aspirational, and northeastern districts, ensuring improved accessibility in remote regions.

She said, "Modified UDAN scheme will be launched to enhance regional connectivity to 120 new destinations and carry 4 crore additional passengers in the next 10 years."

To address the grow-

Make in India booster: FM

announces National Manufacturing Mission

crore from Rs 5 crore and

New Delhi, Feb 1: for MSMEs to Rs 10

ing aviation demands in Bihar, Sitharaman stated that greenfield airports will be facilitated in the state. These airports will supplement the existing capacity of Patna airport and include the development of a brownfield airport in Bihta, strengthening Bihar's air infrastructure to support its economic growth.

Sitharaman said, "The

scheme will also support helipads and smaller airports in hilly, aspirational and northeast regional districts. Greenfield airports will be facilitated in Bihar to meet the future needs of the state. These will be in addition to the capacity of Patna airport and a brownfield airport in Bihta."

In a significant move for Bihar's agriculture sector, Sitharaman announced financial support for the Western Kosi Canal Extension, Renovation, and Modernization (ERM) project in Mithalanchal.

The initiative aims to benefit over 50,000 hectares of farmland, providing muchneeded irrigation support to farmers in the region. She stated, "Financial support will be provided for the Western Kosi Canal ERM project, benefitting a large number of farmers cultivating over 50000 hectares of land in the Mithalanchal region of Bihar."

the government's commitment to improving agricultural productivity and water resource management.

credit cards for street vendors

New Delhi, Feb 1: Finance Minister Nirmala Sitharaman, in her Budget speech today, announced that her government will provide ID cards to gig workers. Gig worker will also be provided access to healthcare via a social security scheme.

She said her government will invest in street vendors and online and urban workers. Gig workers of online platforms to be provided with identity cards and registration on e-Shram portal.

PM SVANidhi scheme to be revamped with enhanced loans from banks, UPI linked credit cards with Rs 30,000 limit, and capacity building support would be ensured.

A committee comprising representatives from various stakeholders had been constituted to suggest a framework for providing social security and welfare benefits to gig and platform workers.

The Ministry of Labour and Employment had issued an advisory to aggregators to register themselves and platform workers engaged with them on the e-Shram portal. Gig workers and plat-

form workers have been defined for the first time in the Code on Social Security 2020, which has been enacted by the Parliament. Social Security and Welfare related provisions for the gig and platform workers have been mentioned in

the Code.

The Code provides for framing of suitable social security measures for gig workers and platform workers on matters relating to life and disability cover, accident insurance, health and maternity benefits, old age protection, etc. In her

budget speech, she said Budget 2025 continues the government's efforts to accelerate growth, inclusive development, private sector investments, uplift household sentiments, and enhance the spending power of India's rising middleclass.

The budget session of

parliament that began on January 31 and, according to schedule, will end on April 4. The budget speech outlined the government's fiscal policies, revenue and expenditure proposals, taxation reforms, and other significant announcements.

EPSOM PROPERTIES LIMITED

CIN: L24231TN1987PLC014084 Telephone: 91-4443021233 Email: epsomproperties@gmail.com web:www.epsom.in Regd Office: Old No. 249, New No. 339, Safi House, 2nd Floor, Anna Salai, Teynampet, Chennai - 600006, Tamil Nadu, India

Extract of Un-audited Financial Results for the quarter and year ended 31.12.2024

Particulars	Quarter Ended Current Quarter Ended on 31-12-2024	Nine Months Ended Nine Months ended 31-12-2024	Year Ended Year to date figures for current period ended	
	Un-Audited	Un-Audited	31-03-2024 Audited	
Total Income from Operations	0.00	0.00	0.00	
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional items)	-4.18	-18.54	-37.93	
Net Profit / (Loss) for the pêriod before tax (after Exceptional items)	-4.18	-18.54	-37.93	
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items)	-4.18	-18.54	-37.93	
Total Comprehensive Income for the period [comprising Protit / (loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-4.18	-18.54	-37.93	
Eqiuty Share Capital	745.28	745.28	745.28	
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-873.93	-873.93	-836.00	
Earnings Per Share (of Rs. 10/- each) -				
1.Basic:	-0.006	-0.025	-0.051	
2.Diluted:	-0.006	-0.025	-0.051	
Notes:				

Place: Hyderabad

1. The above standalone un-audited financial results of the company for the quarter ended 31st December, 2024 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on January 31, 2025.

he un-audited financial results of the Company have been prepared in accordance with the India Accounting Standards (*Ind AS*) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended.

The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on BSE Website and the company's website www.epsom.in



By order of the Boar Sanga Tejaswi

The credit guarantee

at the local level.

investment and turnover limit for classification of all MSMEs will be enhanced to 2.5 and 2 times, respectively. The government will

also introduce customised credit cards with a Rs 5 lakh limit for registered **MSMFs** The Finance Minister

also announced Centres of Excellence in artificial intelligence (AI) for education, to be set up with a total outlay of Rs 500

equipment manufacturing The Union Budget focuses on 10 broad areas, including supporting cover is to be enhanced MSMEs and promot-

ing exports, agricultural growth and rural prospermanufacturing and financial inclusion, inclusive growth and development and a special focus on the poor, youth, farmers, and women.

"A scheme for socioeconomic upliftment of urban workers to be set up. Social Security Scheme for the welfare of online platform workers would also be set up," said FM Sitharaman.

The government will also launch a focused product scheme for the footwear and leather sector, creating 22 lakh new jobs while generating significant exports.

This project aligns with